

உடனடி வெளியீட்டுக்காக

ரமழான் சமயத்தில் ப்ராம்ப்ட்டன் நகரம் தனது பன்முக தன்மையை மெய்நிகராக கொண்டாடுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஏப்ரல் 12, 2021) – ப்ராம்ப்ட்டன் நகரமானது தனது பன்முகத்தன்மையை ரமழான் சமயத்தில் மெய்நிகராக, ஆன்லைன் நடவடிக்கைகளுடன், ஏப்ரல் 13 முதல் மே 12 வரை மெய்நிகராக கொண்டாடுகிறது; இதில் ஏப்ரல் 19 திங்கட்கிழமையன்று மாலை 7:00 முதல் 8:30 மணி வரை ஒரு சிறப்பு இஃப்த்தார் கொண்டாட்டம் இருக்கும்.

ரமதான் என்பது இஸ்லாமியர்கள் உண்ணா நோன்பு இருக்கும் புனித மாதமாகும், இதில் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம் சமூகத்தினர் தன்னைத்தானே உணர்தல் மற்றும் பிரார்த்தனைகளை மேற்கொள்வார்கள். வீட்டிலேயே இருக்கவும் எனும் மாகாண ஆணையின் கீழாக ப்ராம்ப்ட்டன் நகரம் இருப்பதால், நகர நிர்வாகமானது கொண்டாட்டங்களை பாதுகாப்பாக கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறது மற்றும் ரமழான் மாதத்தில் ஏற்பாடு செய்யப்படும் ஆன்லைன் செயல்பாடுகளில் பங்கெடுக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இவ்விதமாக:

- தேவை கொண்ட மக்களுக்கு உதவும் முகமாக, ரமழான் மாதத்தில் கெட்டுப்போகாத உணவு மற்றும் பொம்மை நன்கொடைகளை சேகரிக்க ப்ராம்ப்ட்டன் உணவு வங்கியுடன் கூட்டு சேர்ந்து சமூகமாக இருந்து கொடை வழங்குதல்
- சமுதாய சமர்ப்பிப்புகள் மூலம் ரமதானின் கலாச்சார அம்சங்களை எடுத்துரைத்தல்
- உள்ளூர் ப்ராம்ப்ட்டன் வணிகங்கள் மற்றும் ரமழான் மாதத்தில் அவற்றுக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது பற்றிய ஸ்பாட்லைட்
- ப்ராம்ப்ட்டன் நகரில் உள்ள ஒரு மசூதிக்கு மெய்நிகர் சுற்றுப்பயணம் செய்தல் மற்றும் உள்ளூர் இமாமின் செய்தியைக் கேட்டல்
- ரமலான் உணவு வகைகள், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி குறிப்புகள்

ரமழான் மாதத்தில், முஸ்லிம் சமூகத்தினர் விடியலுக்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் இடையில் உணவு உட்கொள்வதில்லை. இஃப்த்தார் இரவு உணவு என்பது, முஸ்லிம்கள் சூரிய அஸ்தமன சமயத்தில் தினசரி உண்ணாநோன்பை முடித்துக் கொண்டபின்னர் சாப்பிடும் உணவாகும்.

இந்த ஆண்டின் இஃப்தாரின்போது மேயர் பேட்ரிக் பிரவுன், கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் இமாம்களின் செய்திகள் ஆகியவை இருக்கும். இந்த கொண்டாட்டத்தில் குர்ஆன் பாராயணம் செய்தல், உத்வேகம் தரும் வார்த்தைகள், நவீதீ, ரமதான் ஆவி பற்றிய ஒரு முக்கிய செய்தி, துவா, அதான் (பிரார்த்தனைக்கு அழைப்பு) மற்றும் இரவு 8 மணிக்கு இஃப்தார் ஆகியவை இடம்பெறும்.

ரமழான் மாதத்தை ஏப்ரல் 13 முதல் மே 12 வரை மக்கள் ஆன்லைனின் ரசித்து மகிழலாம். பங்கேற்க வருகை தரவும்: brampton.ca/experienceramadan.

2020 ஆம் ஆண்டில், நகரசபை கவுன்சில் ஆனது, ப்ராம்பட்டனின் ஒலி இரைச்சல்கள் உபசட்டத்தைத் தள்ளுபடி செய்ய வாக்களித்தது, அதன்படி வழிபாட்டுத் தலங்களில் ஒலி எழுப்புதல், அல்லது மணி ஒலித்தல், மற்றும் ரீங்கார மணி ஒலித்தலுக்கு அனுமதித்தது. இந்த ஆண்டு மீண்டும் ரமழான் மாதத்தில், மசூதிகள் இரவு 8 மணி அல்லது சூரிய அஸ்தமன நேர பிரார்த்தனைக்கான அழைப்பை ஒலிபெருக்கியால் செய்ய முடியும். சிறப்பு தங்குமிடங்களைக் கோருகின்ற சமூகக் குழுக்கள் அல்லது மத நிறுவனங்கள் எண் 311 ஐ தொடர்பு கொள்ளலாம். கோரிக்கைகள் நகர ஊழியர்களால் பரிசீலிக்கப்படும் மற்றும் கவுன்சிலின் ஒப்புதலுக்காக மதிப்பாய்வு செய்யப்படும்.

அற்றூர் கூற்றுக்கள்

புனித ரமழான் மாதம் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் மூலம் நமது பன்முக கலாச்சாரங்களை அங்கீகரித்து கொண்டாடும் வாய்ப்பின் மூலமாக, ப்ராம்பட்டனில் இதுபோன்ற அற்புதமான பன்முகம் கொண்ட சமூகத்தை இங்கு கொண்டிருப்பது நாங்கள் பெற்ற அதிர்ஷ்டமே ஆகும். இஸ்லாம் என்பது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய மதமாகும், மேலும் எங்கள் நகரம் முழுவதுமாக பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 60,000 க்கும் மேற்பட்டோர் இதனைப்பின்பற்றுகின்றனர்.. ”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

ஆன்லைனில் திட்டமிடப்பட்ட பல நடவடிக்கைகளில் சிலவற்றில் பங்கேற்பதன் மூலம் இந்த ஆண்டு ரமழானை ரசித்து கொண்டாட, குடியிருப்பாளர்களை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன். வீட்டிலேயே இருக்கவும் எனும் மாகாண ஆணையின்படி, இந்த சமயத்தில், மக்கள் தங்கள் சொந்த வீட்டின் பாதுகாப்பில் ரமழானைக் கொண்டாடலாம்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](https://twitter.com/brampton), [Facebook](https://facebook.com/brampton), மற்றும் [Instagram](https://instagram.com/brampton) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca